



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை அதிவிசேஷமானது

අංක 2491/44 - 2026 ජුනි මස 03 වැනි වදාදා - 2026.06.03

2491/44 ஆம் இலக்கம் - 2026 ஆம் ஆண்டு யூன் மாதம் 03 ஆந் புதன்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி IV(அ) - மாகாண சபைகள்

மாகாண சபை அறிவித்தல்கள்

வரகாபொல பிரதேச சபை

களியாட்ட வரி அறிவிடுதல்

1946 ஆம் ஆண்டின், இலக்கம் 12 கொண்ட களியாட்ட வரி கட்டளை சட்டத்தின் 2(2) ஆம் உறுப்புரையின் கீழ் மேற்கொள்ளப்படும் அறிவிப்பு.

1984 ஆம் ஆண்டின், இலக்கம் 12 கொண்ட களியாட்ட வரி (திருத்தச்) சட்டத்தின் திருத்தி அமைக்கப்பட்ட 1946 ஆம் ஆண்டின், இலக்கம் 12 கொண்ட களியாட்ட வரி கட்டளை சட்டத்தின் வெளியிடப்பட்ட களியாட்ட நிகழ்வுகளுக்காக அறிவிடப்படுகின்ற நுழைவுக் கட்டணத்தின் வரகாபொல பிரதேச சபையின் எல்லை பிரதேசத்தில் உள்ளே களியாட்ட வரி 15% சதவீதமாகவும் மற்றும் திரையரங்குகளுக்கு நுழைவுக் கட்டணத்திற்காக 7.5% சதவீதமாக விதித்து அறிவிடுவதற்கு 1946 ஆம் ஆண்டின், இலக்கம் 12 கொண்ட களியாட்ட வரி கட்டளைச் சட்டத்தின் 2 (1)ஆம் உறுப்புரையின் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின் படி, வரகாபொல பிரதேச சபை மூலம் 2025.10.02 ஆம் திகதி நடைபெற்ற மாதாந்த மகா சபையின் முடிவு இலக்கம் 01 (vii) இன் கீழ் அனுமதித்துள்ள தீர்மானம் சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நான், 1946 ஆம் ஆண்டின், இலக்கம் 12 கொண்ட களியாட்ட வரி கட்டளை சட்டத்தின் 2 (2)ஆம் உறுப்புரையின் கட்டளைகளுக்கு அமைவாக எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்பதை இதன்மூலம் அறிவிக்கிறேன்.

ஏ. ஏ. சம்பா ஜானகி ராஜரத்ன
சபரகமுவ மாகாண ஆளுநர்.

சபரகமுவ மாகாண ஆளுநர் அலுவலகம்,
2026, மே 06.



பரிந்துரை

1946 ஆம் ஆண்டின், இலக்கம் 12 கொண்ட களியாட்ட வரி கட்டளை சட்டத்தின் 2 ஆம் உறுப்புரையின் (1) ஆம் உப பிரிவின் கீழ் வரகாபொல பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் வரகாபொல பிரதேச சபையின் எல்லை பிரதேசத்தில் உள்ளே நடாத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகங்கள் (பிரதான நாடகக் குழுவால் வெளியிடப்படும் நாடக நிகழ்ச்சிகளைத் தவிர) களியாட்ட திருவிழா, கார்னிவல், விளையாட்டு வைபவங்களுக்காக வழங்கப்படும் பற்றுச் சீட்டின் பெறுமதியின் 15% வரியும் திரையரங்குகளுக்கு நுழைவுக் கட்டணத்திற்காக 7.5 % தொகையும் வசூலிப்பது பொருத்தமானது என்று நான் பரிந்துரைக்கிறேன்.

EOG 06 - 0022